



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 2113/46 - 2019 මාර්තු මස 07 වැනි බ්‍රහස්පතින්දා - 2019.03.07
2113/46 ஆம் இலக்கம் - 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 07 ஆந்திகதி வியாழக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டம்

51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 19 ஆம் பிரிவின் கீழ் எனக்குறித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகிய நான், இக்கட்டளை மூலம் 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 05 ஆந் திகதிய 2113/11 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நிதி (மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி) ஒழுங்குவிதியிலுள்ள (அ) மற்றும் (ஆ) உள்ளடங்கலாக 3 ஆம் ஒழுங்குவிதியினை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பின்வரும் 3 ஆம் இலக்க, ஒழுங்கு விதியினைப் புதிதாக உட்புகுத்துவதன் மூலம் திருத்தியமைக்கின்றேன்.

“3. சட்டத்தின் 19 ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்பட வேண்டியுள்ள சொகுசு வரியானது, 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆந் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர், திறக்கப்பட்ட நாணயக் கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு சுங்கப் பிரகடனப்பத்திரமொன்றினைச் சமர்ப்பித்துள்ள உள்நாட்டில் பொருத்தப்பட்ட, ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட மோட்டார் வாகனமொன்றின் மீது, செயற்படுத்தப்படற்பாலதான, அத்தகைய மோட்டார் வாகனத்தினை இறக்குமதி செய்கின்ற அல்லது அத்தகைய சுங்கப் பிரகடனப்பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கின்ற நபரொருவரினால், அத்தகைய வாகனமானது இலங்கைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்குச் செலுத்துதல் வேண்டும்.”.

மங்கள சமரவீர,
நிதி அமைச்சர்.

நிதி அமைச்சு,
கொழும்பு 01,
2019, மார்ச்சு 07.

03-1315

